

## தவக்காலம் 5ஆம் வாரம் - ஞாயிறு

### முன்றாம் ஆண்டு

#### திருப்பலி முன்னுரை

அன்பார்ந்தவர்களே, தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் எங்கள் அன்பான வணக்கங்கள்.

இன்றைய நற்செய்தியில், பொழுது விடிந்ததும் இயேசுவிடம் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை கூட்டிக் கொண்டு வருவதை பார்க்கின்றோம். அதே போலவே, இயேசுவையும் விடியற்காலையிலேயே பிலாத்துவின் அரண்மனைக்கு அழைத்துச் செல்வதை நாம் விவிலியத்தில் படித்திருக்கின்றோம். ஒருவர் மீது குற்றம் சுமத்த மக்கள் எவ்வளவு ஆர்வமாய் இருக்கின்றார்கள் என்பதை நம்மால் இங்கே உணர முடிகின்றது.

அடுத்ததாக, இயேசுவை சோதிக்கும் நோக்குடன் கேட்பதையும் நற்செய்தியில் நாம் காண்கின்றோம். இயேசுவைப் பல தருணங்களில் ஏதாவது காரணத்தை முன்னிட்டு, பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் சோதிப்பதை நாம் பார்க்கின்றோம்.

பழைய ஏற்பாட்டில், “இஸ்ரவேல் மக்கள் இறைவனை பல நேரங்களில் சோதித்தார்கள். அதனால் பாம்பினால் கடிபட்டு அழிந்து போயினர், அவர்களைப் போல் நாமும் அவரைச் சோதிக்கக்கூடாது” என புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் தெளிவாகக் கூறுகின்றார்.

யூதித்து நூலிலும், “இன்று கடவுளைச் சோதிக்க நீங்கள் யார்? இப்போது எல்லாம் வல்லவரைச் சோதிக்கின்றீர்கள்: ஆனால் நீங்கள் எதையுமே அறிந்து கொள்ளப்போவதில்லை” எனத் தெளிவாக இஸ்ரவேல் மக்களிடத்தில் கூறுவதை காணலாம். நாமும் இன்று இறைவனை சோதிக்கின்ற மாந்தர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

தம்மை சோதிக்கும் பொருட்டு வந்த மாந்தர்களிடம், “உங்களில் பாவம் இல்லாதவர் இப்பெண் மீது முதல் கல்லெறியட்டும்” என ஞானத்துடனும், விவேகத்துடனும் இறைமகன் பதில் கூறுகின்றார். அப்பெண் தவறு செய்தவள் என்றால், அதற்குத் துணை நின்ற ஆண்களும் தண்டனைக்குரியவர்கள், பாவம் செய்தவர்கள் என்பதை மறைத்து, அப்பெண்ணை மட்டும் தண்டிக்க முன்வருகின்ற மனநிலையை அறிந்த இயேசு, அவர்கள் பாவங்களை தனித்தனியாக சுட்டிக் காட்டித் தீர்ப்பிட விரும்பாதவராய், அந்தப் பதிலை கூறுகின்றார். அவர்களும் உள்ளம் குத்துண்டவர்களாக அங்கிருந்து செல்கின்றனர்.

அடுத்தவர்மீது கல்லெறிய மிக ஆர்வமாய் முன்வரும் நாம், நம் அகத்திலிருக்கும் சேற்றினைப் பார்க்கவோ, அதை கழுவித் தூய்மைப்படுத்தவோ மறுக்கின்றோம். புனித தவக்காலத்தில் பயணிக்கும் நாம், இறைவனை சோதிக்கின்ற மனதினை, பிறரை என்ன காரணம் சொல்லி வீழ்த்தலாம் என்ற குறுகிய மனதினை, பிறர்மீது கல்லெறிகின்ற பரிசேயத்தனத்தினை மனதிலே வேரோடு களைந்தெறிந்து, நம் பாவம் உணர்ந்தவர்களாக, கல்லான இதயத்தை களைந்து, கனிவுள்ள மனம் பெற்றவர்களாக, புதிய படைப்பாகிட அருள் வேண்டி, இப்புனித திருப்பலியில்; இணைவோம்.

### முதல் வாசக முன்னுரை: (எசாயா 43:16-21)

மாற்றத்துக்கு உரியவர்களே, இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, கடவுளின் புதுப்பிக்கும் ஆற்றலைப் பற்றி எடுத்துரைக்கிறார். கடலின் நடுவே பாதை அமைத்து இஸ்ரவேலரை கடந்து போகச் செய்த கடவுள், எகிப்தியரின் படைகளை அதே கடலுக்குள் மூழ்கடித்து அழித்த நிகழ்வு நினைவுபடுத்தப்படுகிறது. தம் மக்களுக்காக பழையவற்றை அழிக்கவும், புதியவற்றை உருவாக்கவும் கடவுள் தயாராக இருக்கிறார் என்பது விளக்கப்படுகிறது.. நாம் கடவுளுக்கு உண்மை உள்ளவர்களாய் வாழ்ந்து, கடவுளின் வாக்குறுதிக்கு தகுதிபெற வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

### இரண்டாம் வாசக முன்னுரை:( பிலிப்பியர் 3: 8-14)

மாற்றத்துக்கு உரியவர்களே, இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கடவுளுக்காக வாழ்வது பற்றிப் பேசுகிறார். ஒப்பற்ற செல்வமான இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவைப் பெற, அனைத்தையும் இழப்பாகக் கருதுவதாக கூறுகிறார். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுவதாகவும் திருத்தூதர் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவையும், அவரது உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறிய, அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருப்பது தேவை என்றும் அவர் எடுத்துரைக்கிறார். புனித பவுலைப் போன்று, கிறிஸ்து என்ற இலக்கை நோக்கி ஓடும் வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

## மன்றாட்டுக்கள்:

*பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.*

1. வார்த்தை மனுவுருவான இறைவா,

எம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், துறவறத்தினர் அனைவரும், பல்வேறு சோதனைகளுக்கும், சோதித்தலுக்கும் ஆளாக்கப்படும்போது, அவர்கள் சோர்ந்திடாது, மனம் தளர்ந்திடாது, பாறைமீது கட்டப்பட்ட வீட்டைப்போல் உறுதியுள்ளவர்களாக, தங்கள் அழைத்தலுக்கு என்றும் உண்மையுள்ளவர்களாக, வாழ்ந்திட, நீர்தாமே அவர்களை உம் சிறகுகளின் நிழலில் வைத்து பாதுகாத்து, அவர்களுக்கு கழுகினைப்போல் புதிய ஆற்றலையும், வலிமையும் தந்து, வழிநடத்திட வேண்டி, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்

2. நீதியின் கதிரவனே இறைவா,

வரவிருக்கின்ற தேர்தலில் எந்தவித பிரச்சனைகளும், இடையூறுகளும், ஆபத்துக்களுமின்றி நடைபெறவும், மக்கள் அலட்சிய மனமுள்ளவர்களாக, தங்கள் பொறுப்பை தட்டிக் கழித்துச் செல்லாமல், மக்கள் நலனில் அக்கறை கொண்ட, முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்கின்ற, பொது நலனை நாடுகின்ற, தன்னலமற்ற தலைவர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடிய, ஞானத்தை, அறிவை, விவேகத்தைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

3. கோட்டையும் அரணுமான இறைவா,

தங்கள் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் என தங்கள் சொந்த பந்தங்களை, அவர்களின் நல்வாழ்விற்காக, தன் இன்ப, துன்பங்களைத் தியாகம் செய்து, நினைவுகளில் மட்டுமே அவர்களோடு உறவாடுகின்ற, வெளிநாடுகளில் பணிபுரிகின்ற மாந்தர்களை உம் பாதம் ஒப்புக் கொடுக்கின்றோம். அவர்களுக்கு எவ்வித ஆபத்துக்களும், தீங்குகளும் நேரிடாமல், நல்ல உடல், உள்ள நலனுடன், தங்கள் பணியினைத் தொடர்ந்திட, அவர்களின் காவல்தூதர்கள் உடனிருந்து, அவர்களைப் பாதுகாத்திட அருள் புரிந்திட வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

#### 4. தூயவரே இறைவா,

இப்புனித தவக்காலத்தில் பயணிக்கும் நாங்கள், இன்னும் பாவச் சேற்றுக்குள் இருப்பதையே சுகமென நினைத்து வாழாமல், எங்கள் வலுவின்மையை காரணம் காட்டி, இன்னும் அதிலே உழன்று கொண்டிருக்காமல், கொடுக்கப்பட்டுள்ள காலத்தை உணர்ந்தவர்களாக, அதிலிருந்து விடுபட்டு, நீர் தங்கும் கோவிலாகிய எங்கள் உள்ளத்தைத் தூயதாக்கிட, அருள்தர வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

#### 5. அழியாத, நிலையான சொந்தமே இறைவா,

மண்ணுலகில் பூச்சியும், துருவும் அழித்து விடும் செல்வம், பணம் இவற்றிற்கு முதலிடம் கொடுத்து, அதற்காக, பெற்றோர்கள், உடன்பிறந்தவர்களைக்கூட கொலை செய்யும் அளவிற்கு மக்களின் மனநிலை கொடூரமாகிப் போய்க் கொண்டிருக்கின்றது. இவர்கள், இத்தகைய இழிநிலையான மனநிலையகற்றி, உண்மைச் செல்வமாகிய உம்மை உணர்ந்தவர்களாக, நீர் மட்டுமே இவ்வுலகில் நிரந்தரம் என்பதை அறிந்தவர்களாக, விண்ணுலகில் அழியாத செல்வம் சேர்க்கின்ற மாந்தர்களாக வாழ்ந்திட வரம் வேண்டி, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

**“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16**

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com